New labour rules with change in work hours, pay to come into effect from Oct 1

Chennai, Aug 25: The four new codes on industrial relations, wages, social security and occupational health safety (OSH), and working conditions will rationalise 44 central labour laws, the government has said

The Narendra Modi government may come up with some changes in the four labour codes that were passed in Parliament to ensure the new rules are implemented across the country from October

The four new codes on industrial relations, wages, social security and occupational health safety (OSH), and working conditions will rationalise 44 central labour laws, the government has said. According to reports, all the four codes will be implemented at one go.

The existing provisions

to an increase in working hours for employees from nine to 12 hours, while the in-hand salary will also see a change. Under the new wage code, allowances have been capped at 50 per cent, which will lead to half of the monthly pay being calculated as basic wage. Provident fund (PF) contribution is calculated as a percentage of basic wage, which includes basic pay and dearness allowance. Increase in basic pay will result in an increase in the PF contribution, which will reduce the take-home pay for workers. The PF liability for employers will also increase in many

Many employers split basic wages into numerous allowances to keep PF contributions of the new rules will lead low. Once implemented, the ease of doing business.

employers will have to undertake restructuring exercises as per the new code on wages.

Union Labour Secretary Apurva Chandra had announced on February 9 the new code will allow organisations to let their employees work for four days instead of the currently mandated five if employees are working for 12 hours a day. The Centre has also proposed a provision for free medical check-ups for workers through the **Employees State Insurance** Corporation.

The new industrial relation code will also let firms with upto 300 employees go for retrenching, closure, and lay-offs without permission from the government, a move the Centre government has and income tax outgo claimed would "enhance"

and water cooled chiller industry standards and are designed to test products as per both Indian and International standards. Besides, these facilities

are also designed keeping

in mind the important

aspects of sustainability

and energy-efficiency.

about 2,744 million units (MU) of renewable energy have been traded on its Green Term-ahead Market (GTAM) since its launch in September last year.

Chennai, Aug 25:

Energy marketplace

IEX on Monday said

Of the total, 1,267 MU were traded in the solar segment, and 1.477 MU in the non-solar segment, the Indian Energy Exchange Ltd (IEX) said in a statement.

Launched by Power and New & Renewable Energy Minister R K Singh on September 1, 2020, the green market offers competitive prices, transparent and flexible procurement, as well as payment security to both buyers and sellers, IEX

"The market discovered Rs 3.75 per unit as the average price in the first year with average solar price at Rs 3.48 per unit and average non-solar price at Rs 4.06 per unit," the exchange said.

In one year of launch, the green market received an overwhelming response and reached a participant base close to 100. Power Company Karnataka Limited (PCKL) has emerged as the top seller while Vedanta Limited as the top buyer in the

Green Market.

Besides, distribution companies from Karnataka, Telangana, Tamil Nadu and Himachal Pradesh and renewable energy generators like Choudhary Power, Bhilangana Hydro Power, Amplus Green, Adani Solar and N Cane Power participated on the sell

like CESC, Haryana, DNH, Tata Power company and DVC along with industrial consumers like Vedanta, SAIL, Jindal Steel, Tata Steel etc were the key participants on the buy side, the statement said.

IEX Green Term-Ahead Market

trades 2,744 MU energy

S N Goel, Chairman and Managing Director, IEX said, "The inception of the green market has been a landmark milestone for our nation. On the eve of 75th Independence Day, our Prime Minister announced India aspires to attain energy Independence by 2047. The market can play a catalyst role in facilitating our efforts towards achieving energy independence and building a green and sustainable energy economy in the most competitive and

candidates aspiring to

settle in Canada. As we

citizen services domain; thousands.

efficient manner." Energy marketplace IEX enables almost 4,500+ commercial and industrial consumers located across India to leverage open access through the exchange platform to procure electricity at attractive prices and accrue operational efficiency as well as the financial

BLS launches immigration consultancy for Canada

BSE and NSE listed (BSE: 540073; NSE: BLS), BLS International. a trusted global techenabled services partner for governments and citizens, has recently launched immigration consultancy for individuals and families who want to migrate to Canada. The company plans to leverage its domestic network in states such as Punjab, Kerala, Karnataka, Delhi, Uttar Pradesh, and Maharashtra, and other countries such as UAE, Malaysia and Singapore.

BLS International will initiate immigration

consultancy for candidates through various programs such as express entry program, Quebec selected workers program, provincial nominee program, temporary foreign worker program, provincial nominee program and Canadian investor immigration program. Additionally, the company will also process assessment reports to check the eligibility of the interested candidates and recommend accordingly. BLS targets to process over ~800 to ~1000 applications by next year. Commenting on this,

Shikhar Aggarwal, Joint

1.C.D.Johnson

No.18, Louis Court

Halls Road, Egmore, Chennai-08
2.Mr.S.Babu
residing at No.2, Nainian Street,
Egmore, Tamil Nadu, 600008

(Advocate)

Managing Director, BLS I am hopeful that this International, said, "We vertical will register have worked relentlessly break-even this year and grow immensely in the for over 16 years to establish the existing network, and now we are leveraging the same to bring efficiencies to our revenues and margins. Our network across 66 countries will enable us

next five years? Canada has in the past few years been one of the top immigration destinations for skilled workers and immigration aspirants from all over to deliver best-in-class the world. The worldimmigration services to class education, universal healthcare, high wages for professional workers have set benchmarks in and benefits have been the visa, passport and for a major attraction for

THEYAGARAYANAGAR NIDHI LTD.,

(Formerly known as The Theyagarayanagar Fund Ltd) CIN: U67120TN1938PLC002917 15, Ramaswamy Street, T Nagar, Chennai 17 E-mail: tnf@1938@gmail.com Phone: 044-2434 2312, 2435 8505

NOTICE

83rd Annual General Body Meeting will be held on 17.09.2021 Friday @ 1.30 pm. At the registered office premises No.15, Ramaswamy Street, T Nagar, Chennai 17.

All shareholders are requested to attend the meeting Balance Sheet with Enclosures are Exhibited in the Notice Board and can be inspected from 26.08.2021 Thursday onwards during the working hours at our

> DIRECTORS THEYAGARAYANAGAR NIDHI LTD

AHRI certifies Blue Star's chiller test facilities

Air conditioning and commercial refrigeration major, Blue Star Limited, recently announced that the Company's new air cooled chiller test facility - the largest in India,

NAME CHANGE

Given Name: Riyaz, Surname Rahaman. Born on 31/10/1989 residing at No - 3 E, Guru Dev Garden Jothiramalingar Street temple Kavarampalayam Avadi Chennai, Tamil Nadu - 600054 Shall henceforth be known as Given Name: Rivaz. Surname: Abdul

Registrar, Poonamallee.

have been lost in transit

Details of Original Documents:

Rahaman. Given Name: Riyaz Surname: Rahaman

PUBLIC NOTICE

The following original document pertaining to the property of land bearing Plot No.5, Vivekananda Nagar, Paruthipattu Village

Avadi Taluk, Tiruvallur District, comprised in S.No.196/2 Part, land measuring an extent of about 2538 Sq. ft, belonging to Mrs. R.Subhashini, W/o.Mr.Ramesh, was lost in transit in Xerox

Centre at Arcot Road Kodambakkam. Sale Deed dated: 29.08.1990, registered as Document

No.5555/1990, executed by Mrs. Sakunthala and others in favour

of Mrs.M.Sundari, W/o.Mr.Muthupalani in the office of the Sub-

The above mentioned document is not traceable sofar and all the

attempts to trace the said document become futile. Therefore if

any one finds the above document or if anyone has any interest

claim or right over the above said property kindly inform the same

to the following address within seven days of publication of this

notice, otherwise it is construed that the above Sale Deed is lost

PUBLIC NOTICE

Property an extent of 1144 Sq.ft.site with building, bearing Doo No.39/10, Somasundaram Nagar, 4th Street, Village Street

Chennai District, originally belongs to my client Mr.A.Krishna Prabhu, residing at No.39/10, Somasundaram Nagar, 4th Street, Village Street, Thiruvottiyur, Chennai-600 019. Whereas

Mr.A.Krishna Prabhu has misplaced-lost his Original Document, vide No.2502/1979, (Book No.1, at S.R.O. Thiruvottiyur) near to

Thiruvottiyur Sub-Registration office, on 10-08-2021. If anyone

found the above documents, please inform me to the below

address. The people who are having the said document have no rights to misuse the documents and it is against the action of Law. No. 6, Market Lane, Kaladipet,

PUBLIC NOTICE

NOTICE Is hereby given to the public that, The below mentioned original documents related to suit CS No.354/2008 pending before Hon'ble Madras High Court filed by Dr.RM Arumugam against Mr Seensarathi and Mrs.Ananthi

1 04.10.2005 Dated General Power of Attorney in favour of

2 06.10.2005 Dated Sale Agreement between Petitione

The above said documents are original deeds. Anyone who

happens to see the same is kindly requested to hand them over to M/s.V.Adhivarahan, G.ShanthiMeenakshi, K Sumathi

Advocates of Mr.RM.Arumugam, at the address 89A, Temple

View Apartments, Santhome High Road, Raja Annamalapuram

Chennal-28 without fail.

SCHEDULE OF PROPERTY

Flat admeasuring 1058 Sq.ft. of Plinth area in the second floor, South side together with 523 Sq.ft. of UDS (Undivided Share) land in all that piece and parcel of vacant land being house site in

Chengalpet District, Saidapet Taluk, within the limit of Ambattur Township, No.80, Padi Village in U.R.Nagar, Plot No.1 & 1A bearing Survey No.73/1, total exent of 4750 sq.ft situated within the registration district of Central Madras and Sub Registration

Thiruvottiyur Village, Chennai-600 019, Thiruvottiyur

test facility, have both been certified by AHRI in accordance with their 550/590 and 551/591 standards. These new stateof-the-art chiller testing facilities established at the Company's R&D centre at Wada, India, have the capability to test air cooled chillers of up to 440 TR in capacity and water cooled

chiller applications. These test facilities fully comply with

R.Sridharan

D.ARUNKUMAR

Mob: 98406 23458

ADVOCATE Thiruvottriyur, Chennai - 600 019

Thiruvottiyur, Chennai-600 019

No.55, South Mada Street

Advocate & Notary Public

Flat No.7, 'Raajavenu', (New No. 15)

Raja Street, T. Nagar Chennai - 600 017. Ph: 24344 771

chillers of up to 712 TR

in capacity respectively,

and can simulate the

widest range of operating

conditions encountered in

GENERAL DECLARATION

Declare that on behalf of my client Mr.M.Arunkumar S/o.R.Mohan (Late) Residing at No.42, Haridoss First Street, Kolathur, Chennai –600 099. That the Document No.2227/1948. Settlement Deed. Which was Executed by Chellammal to Ramasamy on 25.10.1948. who was the Grand Father of My Client M.Arunkumar. Which the Property Situated at Kolathui Village along with Empty Land Including garden. When my Client went to take Xerox at Anna Salai, at 30.12.2020. While he return back to home the said Document No. 2227/1948 was Missed. Tried to Trace out not Available

Any body found out it may be hand over to me or to my Said

G.BASKARAN, M.A., M.Phil., B.L Advocate & Notary Public Govt of India No.350, New Addl Law Chambers, High Court Buildings, Chennai -600 104. Cell: 9543335024

PUBLIC NOTICE

This is to inform the general public that my client Mrs. Samsunisa Wife of Syed Ismail Hussain, is the legal and registered owner in respect of 4½ cents comprised in Grama Natham Survey No. 42 situated at Old No.160, New No.127, Hasthinapuram Village, Pallavaram, Chennai, she having acquired the same by way of sale vide Document No.3047 of 1990 on the file of the Sub Registrar, Pallavaram, and has been in possession and enjoyment of the same since then. It is informed that my client Mrs. Samsunisa has lost the original sale deed Document No. 3047 of 1990 on the file of the Sub Registrar, Pallavaram, while she was riding as a pillion along with her son Syed Ariff Hussain, at Rajendra Prasad Road, Hastinapuram on 20.08.2021 between 1600 Hrs. and 1630 Hrs. The same could not be traced by her inspite of diligent search. My client states that she has property. Any one having any interest or claim on the same, or in possession of the said document, is hereby called upon to file their objections with documentary proof to the undersigned within TEN days from this date, failing which it will be presumed that the above said original document is/are lost. Finder is requested to hand over the same either to me at the below mentioned address (or) to my client at No.31, Bajanai Koil Second Cross Street, Hasthinapuram, Chitlapakkam, Chennai 600064

G.Mohamed Aseef

Ill Floor Shaw Wallace Building New No.336, Old No.166 Thambu Chetty Street, Chennai 600001

GENERAL NOTICE

It is informed to the public by my clients Mr.M.Ramamoorthy, S/o. Murugesan, residing at No.98, Harikrishna Nagar, Ashok Nagar, Sathiyamurthy Nagar Post, Vellanur, Chennai - 600 062 and Mr. M.Suresh, S/o.Mahalingam, residing at Gangai Amman Koil Street, Kuppama Nagar, Thaiyur, Chengalpattu, Pin: 603 103 were purchased the property comprised in Gramanatham S.No.709 to an extent of 334 cents situated at Koilpadagai Village, now Avadi Taluk, pow. Thirushlur, District by a sale deed dated 14, 03 148 an extent of 3% cents situated at Koilpadagal Village, now Avadi Taluk, now Thiruvallur District by a sale deed dated 14.03.1984 registered under document No.1039/1984 on the file of SRO, Poonamallee and the 1st of my client Mr.M.Ramamoorthy was misplaced above said original Sale deed, during the course of 1st of my client to reach the Xerox Shop at Vellanur on 09.08.2021 at about 10.30 a.m. If anybody found the same, please handover to me or to my clients. Further if any encumbrance is made by anybody in respect of property by using said document is not binding on my clients.

K.P.SRIDHAR (Roll No.258/1994) Advocate Advocate, Chennai - 600 056 Cell: 9840098353

PUBLIC NOTICE

We Would Like to Inform to The General Public that following Documents have been Misplaced On 3rd August 2021 Near Perumbakkam Chennai and not traceable travelling to Meet Frience In relating to the schedule mention property hereunder If any persor who finds it, is requested to retum the same to me at below address 1. Sale Deed Registered in favor of Mr. Praveen Bohara and Mrs Mamta Bohara, Registered as Document No.4471/2004 at Sub Register office. Sambiyam

2. Sale Deed Registered in favor of M/S. ERCOMAXX SYSTEMS epresenting its proprietor Mr. Praveen Bohara and Registered as a Document No.4486/2009 at Sub Register Office Chengleput Joint I **SCHEDÜLE**

A Agricultural Land at No. 34 Madhavaram Madura Kuthirai Kuth

Thazai Village, Kumaran Street, Ambattur Taluk, Thiruvallur Village Comprised in Survey No.62/1 extent of 0.10 Cents 1 B Agricultural Land at No. 34 Madhavaram Madura Kuthirai Kuth Thazai Village, Kumaran Street, Ambattur Taluk, Thiruvallur Village Comprised in Survey No.62/2 Part situate on North to west corner

of an extent of 0.50 Cents 2. All that piece and parcel of land known as Plot No. 18 Area II in th CMDA 's Industrial Complex at Maraimalinagar Comprised in Survey No.45/1 and 47 part Chitharpanur Village limits of Chengalput Taluk of Kancheepuram in Revenue District of Kancheepuram containing by ad measurement 1.43 Acres equivalent to 5789.10 Sq.Mts

> N.RANGARAJAN Advocate & Commissioner of Othes 47 Balaji Nagar, Puliambedu, Chennai 77 9361129292 & 9444433077

My client P.S.VITTOOBAI wife of P.V.Sampath, aged about 82 years, residing at GC Block 5, Shanthi Towers, 4/88, Arcot Road, Vadapalani, Chennai-600026 declares that, she has lost/ nisplaced her Original Sale Deed Document No.2529/1991, dated 29.07.1991 registered at Sub-Registrar Office, Kodambakkam. If any one finds the said original document kindly inform and hand it over the same to me in the address given below. If anybody claims, right in the schedule property may inform within ten days to me. Notice that if someone has any transaction with any third parties other than my client, they will be doing the same at their own risk & cost, the same will not binding on my client and my client is not responsible for it. SCHEDULE OF PROPERTY

PUBLIC NOTICE

PUBLIC NOTICE

This is to inform the general public that my client Mrs. Babu, are

measuring 756 sq.ft., comprised in Survey No.915, R.S.No.5966, C.C.No.184/58/59, Patta No.245/95-96, Egmore Town & Taluk

and Chennai District and bearing Door No.1A (No.3 (2) as per Property Tax Payment Receipt). Nainian Street, Egmore High Road (also No.31, Perumal Reddy Street), Egmore, Chennai. It is

represented that the Original parent documents pertaining to the said property being the (i) Sale Deed dated 6.2.1974 (123/1974

Sub Registrar office Periamet) has been lost/misplaced and nspite of bes efforts, the same are untraceable. Any person(s)

naving any claim in respect of the aforesaid property or is in

possession of the above said document is/ are hereby required to make the same known in writing to me within 7 days from

the date hereof, failing which it shall be taken that there is no

claim by any person to, against and/or in respect of the aforesaid

property and shall also deemed that the said property is free from

encumbrances. Any person dealing with the said property based

on the said misplaced document will be doing so at their own risk

the absolute owners of property being Land and building.

All that piece and parcel of retained 548 Sq.ft. undivided share out of total land extent 4800 Sq.ft. bearing Door No.4, Jayabaratham Street, Kodambakkam, Chennai-600024, Survey No.19 part, T.S.No.73/10 as per patta T.S.No.73/19 Anna Main Road, Block No.44, of PULIYUR VILLAGE, Egmore Taluk, Chennai District;

<u>Land bounded on the</u> North by Damadora Naicker lease property, South by Private Road (Jayabaratham Street) East by Housing Board land,

West by Kasthuri Rangam lease property, Within the Sub-Registration District of Kodambakkam and Registration District of Chennai Central.

P.RAGHAVENDRAN,

64/1, Raghavan Colony I Cross Street. Vadapalani, Chennai-600026 Mob: 9841281286/9952933786

PUBLIC NOTICE

t is hereby brought to the notice of the general public that [1] Mr.S.Karthikeyan (Aadhaar No.5541 4870 2175], aged about 31 years, son of Mr.N. Shanmugam; and [2] Ms.K. Nandhini [Aadhaar No.7436 0650 4217], aged about 30 years, wife of Mr.S. Karthikeyan, both residing at Old No.41A/1, New No.32, Thulakanam Naicken Street, Thiruvottriyur, Chennai 600 019, the present owners of the immovable property oblegt, minuvolityin, chemina oborots, the present owners of the minuvolle property being Vacant House Site measuring 812 square feet, being the southern portion from and but of large extent of land measuring 410 square meters or 4413 square feet situated on Molakalamman Koil Street, comprised in Survey No.351/ [part], New Natham Survey No.486/10 in Vallam "B" Block Vallakottai Village [Said Property], they having purchased vide sale deed dated 19.11.2020 registered as document no.6263 of 2020 on the file of SRO Sriperumbudur from Ms. P.Vijayalakshmi, wife of Mr.R. Prabhakaran. The devolution of title of the [Said Property] evolves from one Mrs.Parvathi Ammal, who was

owning the said large extent of land measuring 410 square meters or 4413 square feet vide Patta No.317 Vallam "B" Block Vallakottai Village and after her death on 19.03.2011, his only son R. Parthiban claims title to the said large extent as her only surviving legal heir and sold the said large extent to one M.Velu son of Late S. Muthu vide sale deed dated 04.07.2011 registered as document no.5991/2011 on the file of SRO Sriperumbudur. The documentary evidence in the form of Legal Heirship Certificate of Late Mrs.Parvathi Ammal, issued by the ahsildar of the Jurisidictional Taluk Office was not made available to ensure that the said Raishida of the Sunsactional ratio Vinice was not made available to ensure that the Said R. Parthiban alone was the only legal heir of Late Mrs. Parvathi Ammal. Pursuant to the above conveyance, Mr.M.Velu conveyed the Said Property to Mr.V. Ashok

Kumar vide sale deed dated 27.02.2013 registered as document no.2267 of 2013; who it turn, conveyed the Said Property to Mr.K. Deenadayalan vide sale deed dated 19.07.2013 registered as document no.8547 of 2013; who in turn, conveyed the Said Property to registered as document income of 2015 and in the Said Indianal William (William) with a said Indiana (Wis Pulijayalakshmi vide sale deed dated 31.10.2019 registered as document no.7818 of 2019 and again who in turn conveyed the Said Property to the present owners as stated

n all the above conveyances, the devolution of title of the Said Property has been traced from he original owner Mrs.Parvathi Ammal and after her death, her only son Mr.R. Parthiban leged to be the only legal heir, as narrated in all the above conveyance deeds, has conveye Said Property and the subsequent title holders to the Said Property conveyed the sam o the present owners.

All the purchasers in the above referred sale deed/s have conducted due diligence and after establishing that Mr.R.Parthiban was the only legal heir of Late Mrs. Parvathi Ammal have acquired the Said Property. The Present Owners as well conducted due diligence and after stablishing a clear and marketable title to the Said Property had purchased the same fron

Any Bank / Financial Institution / Company / Trust / Society or any other individual having any claim, riight, interest or title or benefit or charge or demand in/over the Said Property as claimant to the Estate of Late Mrs.Parvathi Ammal, should lodge his / her / their claim n writing with the undersigned in the address given below within SEVEN DAYS from the late of publication hereof with documentary evidence in support of his / her / their claim as egal heir of Late Mrs. Parvathi Ammal, failing which, it will be presumed that nobody is in obsession of the Original of the Legal Heirship Certificate of Late Mrs. Parvathi Ammal and he devolution of title to the present owners viz., Mr. S. Karthikeyan's and Mrs. K. Nadhini's itle to the Said Property is absolutely clear, valid and marketable and encumbrance free and nat they are jointly entitled to deal with the same in the manner they deem fit and proper with the aid of all the available photocopies of parent title deeds / revenue records and the original title deed standing in their joint names relating to the Said Property.

Dated at Chennai this the 24th day of August 2021

V R RAVI RAAJ, ADVOCATE

NO.16, ANTONY STREET, EAST TAMBARAM CHENNAI 600 059 | Ph:4205 3103 / 99622 40100 | ravi@rrlawfirm.com

India Cements Capital Limited

Regd. & Corp. Office: "Dhun Building", 827, Anna Salai, Chennai - 600 002. CIN: L65191TN1985PLC012362 Email Id:secr@iccaps.com Website: www.iccaps.com

Tel: 044 - 28572600 Fax: 044 – 28414583 **NOTICE TO SHAREHOLDERS**

NOTICE is hereby given that the Thirtyfifth Annual General Meeting of the Members (AGM) of India Cements Capital Limited will be held on Monday the 27th September, 2021, at 10.00 A.M. [Indian Standard Time (IST)] through Video Conferencing ('VC') / Other Audio Visual Means ('OAVM' in compliance with the applicable provisions of the Companies Act. 2013 and the Rules made thereunder read with General Circular Nos.14/2020 7/2020, 20/2020 and 02/2021 dated 8th April 2020, 13th April 2020, 5th May 2020 and 13th January 2021 respectively, issued by the Ministry of Corporate Affairs ('MCA Circulars') and the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 read with Circular Nos. SEBL HO/CFD/CMD1/CIR/P/2020/79 and SEBI/HO/CFD/CMD2/CIR/P/2021/11 dated 12th May 2020 and 15th January 2021 respectively issued by Securities and Exchange Board of India ('SEBI Circulars'), allowing the Companies to conduct the AGM through VC / OAVM, to transact the businesses set out in the Notice dated 11th August 2021.

- Shareholders may please note that due to the threat posed by COVID 19 pandemic and in compliance with MCA Circulars and SEBI Circulars the Thirtyfifth Annual General Meeting of the members of the Company shall be conducted in virtual mode, i.e. through Video Conferencing ("VC")/ Other Audio Visual Means ("OAVM") and there will be no physical meeting of the members taking place at common venue and physical presence of the members has been dispensed with to participate and vote in the Thirtyfifth Annual General Meeting of the Company.
- In compliance with the aforesaid circulars, soft copies of Notice of the 35th AGM and the Annual Report for the year ended 31st March 2021 are being sent only by email to all those Members, whose email addresses are registered with the Company / Registrar and Share Transfer Agent (RTA) or with their respective Depository Participants ("DPs"). These documents will also be made available on the website of the Company at www.iccaps.com, the website of Central Depository Services (India) Limited (CDSL) (agency for providing the e-Voting facility) at www.evotingindia.com and on the website of Stock Exchange i.e. BSE Limited at www.bseindia.com, from where these documents can be downloaded. Shareholders may please note that no physical / hard copy of these documents will be sent by the Company.
- Shareholders holding shares in physical form and / or who have not registered their email addresses with the Company / RTA are requested to register their email addresses with the company at secr@iccaps.com or with RTA at investor@cameoindia.com. They can obtain soft copies of the Notice of the 35th AGM. Annual Report and / or login details for joining the AGM through VC/OAVM, including remote e-voting and e-voting during AGM, by sending scanned copy of the following documents by email to the Company/RTA;
- a) Signed request letter mentioning your name, folio number, complete address, email address to be registered:
- b) scanned copy of the share certificate (front and back);
- c) self-attested scanned copy of PAN; and
- d) self-attested scanned copy of Driving License / Passport / Bank Statement / Aadhar, supporting the registered address of the member
- Shareholders holding shares in demat form are requested to update their e-mail addresses with their respective DPs. The Company shall provide remote e-voting facility to all its Members to

cast their votes on the resolutions set out in the Notice of the AGM. The Company shall also provide the facility of voting through e-voting system during the AGM. The detailed instructions for Remote e-voting and joining the 35th AGM through VC/OAVM and the manner of participation and casting of vote through the e-voting system during the AGM by the shareholders are provided in the Notice of the AGM.

For India Cements Capital Limited

Place: Chennai Date: 24.08.2021

E.Jayashree Company Secretary

District of Villivakkam and bounded as follows: North By: 120 Feet Road South By: 30 Fee Road East By: Plat NO 2 West By: Survey No.64 M/s.V.Adhivarahan

G.ShanthiMeenakshi K.Sumathi

Temple view Apartments (Ground Floor) 89A, Santhome High Road, Raja Annamalaipuram, Chennai - 600 028., Mob. 9444969266



வல்லம் பகுதியில் ஆலோசனை கூட்டம்: மகளிர் அணி செயலாளர் பா.வளர்மதி பங்கேற்பு

செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் கிழக்கு

காட்டாங்குளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வல்லம் தனியார் பகுதியில் உள்ள ஒரு மண்டபத்தில் உள்ளாட்சி தேர்தல் கிழக்கு குறித்து ஒன்றிய கழக மேலமையூர் செயலாளர் @. சம்பத்குமார் ஏற்பாட்டில் அண்ணா கூட்டம் தி.மு.க. ஆலோசனை நடைபெற்றது**.**

கழக மகளிர் அணி செயலாளரும் முன்னாள் அமைச்சரு பா.வளர்மதி மற்றும் செயலாளர் சிட்லபாக்கம் மாவட்ட ச. இராஜேந்திரன் ஆகியோர் பங்கேற்று ஆலோசனைகள் வழங்கினர்.

இக்கூட்டத்தில் கழக மகளிரணி செயலாளர் வளர்மதி பேசியதாவது: மக்கள் பதிலடி கொடுக்க காத்திருப்பதால் வரும் உள்ளாட்சி தி.மு.க. படுதோல்வி தேர்தலில் அடையும். கூட்டுறவு சங்கங்களில் கடன் தள்ளுபடி பற்றிய தெளிவான விவரங்கள் இதுவரை எதுவும் இல்லாத காரணத்தினால் விவசாயிகள் தொடர்ந்து கடன் பெற்று

சிட்லபாக்கம் ச.இராஜேந்திரன் தலைமை

விவசாயம் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.

தி.மு.க.வின் வாக்குறுதிகளை நம்பி வாக்களித்தவர்கள் கழக அரசின் சாதனைகளையும் திட்டங்களையும் கையாலாகாத தி.மு.க. அரசின் ஒப்பிட்டுப் செயல்பாடுகளையும் பார்த்தால் ஏன் தி.மு.க.வுக்கு வாக்களித்தோம் என வேதனைப்பட ஆரம்பித்துள்ளனர்.

்சதி திட்டங்கள் மூலம் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறலாம் என நினைக்கும் தி.மு.க.வினருக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டுமென்றால் நாம் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டாலே போதும் கழக வேட்பாளர் வெற்றி உறுதியாகிவிடும். காட்டாங்குளத்தூர் கிழக்கு ஒன்றியத்திலுள்ள அனைத்து இடங்களிலும் மாபெரும் வெற்றி பெற்று தி.மு.க.விற்கு படுதோல்வியை பரிசாக அளிப்போம்.

இவ்வாறு அவர் பேசினார். இக்கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கணிதாசம்பத், ப.தன்சிங், மாவட்ட துணைச் செயலாளர் டி.சீனிவாசன், செங்கல்பட்டு நகர செயலாளர் வி.ஆர் செந்தில்குமார், எ.எம். பொன்னுசாமி, பிரதிநிதி செட்டிபுண்ணியம் சி.ஆர். குணசேகரன், கூடுவாஞ்சேரி பேரூர் கழக செயலாளர் எஸ்.டி. பிரசாத், வேங்கடமங்கலம் ரவி, அஞ்சூர் தேவராஜ், வீராபுரம் சி.சரவணன், கே.சல்குரு, ஆலப்பாக்கம் சிங்கப்பெருமாள் கோயில் ஷாக்கிர்பாஷா, புரட்சித்தலைவி பேரவை மாவட்ட இணைச் செயலாளர் வழக்கறிஞர் ஜே.ஜெகதீசன், வழக்கறிஞர் சி.கே. பெருமாள் மற்றும் கட்சி நிர்வாகிகள்

திரளானோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான அனைக்கு ஏற்பாடுகளையும் காட்டாங்குளத்தூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் இ.சம்பத்குமார் மேலமையூர் செய்திருந்தார்.

ஏல_. அறிவிப்பு

பொது அறிவிப்பு மங்களாராம்,

இதனால் பொது மக்களுக்கு அறிவிப்பது என்னவென்றால், சென்னை ၁၀၀64, சிட்லபாக்கம், அஸ்தினாபுரம், பஐனை கோவில் இரண்டாவது தறுக்குத் தெரு கதவிலக்கம் 31ல் வசிக்கும் காலஞ்சென்ற சையத இஸ்மாயில் உசைன் அவர்களின் மனைவி திருமதி ஷம்ஷுன்னிச ஆகிய எனது கட்சிக்காரா் சென்னை பல்லாவரம். பழைய எண். 160 புதிய எண். 127, அஸ்தினாபுரம் கிராமத்தில் கிராம நத்தம் சர்வே எண் 2ல் அமைந்துள்ள 4¼ சென்ட் இடத்தை பல்லாவரம் சார் பதிவாள அலுவலகத்தில் 1990 ஆம் ஆண்டு 3047ஆம் நம்பராக பதியப்பட்ட பத்திரத்தின் மூலம் கிரையம் பெற்று ஆண்டு அனுபவித்து வருகிறார். எனது கட்சிக்காரர் திருமதி ஷம்ஷுன்னிசா 20.08.2021 அன்று தனது மகன் திரு. சையது ஆரீப் உசைன் என்பவருடன் இரு சக்கர வாகனத்தில் அஸ்தினாபுரம் ர¢ரஐந்திர பிரசாத சாலையில் உள்ள செராக்ஸ் கடைக்கு சென்று திரும்பி வரும் போது மேற்படி பத்திரத்தை தவற விட்டு விட்டார் உடன்டியாக காணாமல் போன பத்திரத்தை தீவிரமாக தேடியும் அவரால் கண்டுபிடிக்க இயலவில்லை. எனது கட்சிக்காரர் மற்றும் அவரது முகவரோ மேற்படி ஒரிஐினல் பத்திரத்தை எந்த ஒரு நிதி நிறுவனத்திடமோ அல்லது தனியாரிடமோ அடமானம் வைக்கவில்லை என்றும் மேற்படி சொத்தை எந்தவொரு வில்லங்கத்திற்கும் உட்படுத்தவில்லை என்றும் இதன் மூலம் உறுதிகூறுகிறார். மேற்படி பத்திரத்தை கண்டு எடுப்பவர்கள் அதனை கீழ்க்கண்ட விலாசத்தில் என்னிடமோ அல்லது மேலே குறிப்பிட்ட விலாசத்தில் உள்ள எனது கட்சிக்காரரிடமோ ஒப்படைக்க வேண்டுமாறும் தவிர்த்து துஷ்பிரயோகம் செய்யும் பட்சத்தில் அது எந்தவிதத்திலும் எனது கட்சிக்காரரை கட்டுப்படுத்தாது எனவும் இந்த பொது அறிவிப்பின் மூலம் அறிவிக்கப்படுகிறது.

> Advocate, III Floor, Shaw Wallace Building New No.336, Old No.166 Thambu Chetty Street, Chennal 600001

இந்தியா சிமெண்ட்ஸ் கேபிடல் லிமிடேட் பகிவ மற்றும் கார்ப்பரேட் அலுவககம்: பதிவு மற்றும் கார்ப்பரேட் அலுவலகம்:

'தன் பில்டிங்'', 827, அண்ணா சாலை, சென்னை 600 002. CIN: L65191TN1985PLC012362 Email Id:secr@iccaps.com Website: www.iccaps.com Tel: 044 - 28572600 Fax: 044 - 28414583

பங்குதாரர்களுக்கான அறிவிப்பு

கம்பெனிகள் சட்டம் 2013ன் பொருந்தக்கூடிய விதிகள் மற்றும் அதன் கீழுள்ள விதிகள், கம்பெனி விவகாரங்கள் துறை அமைச்சகத்தினால் (''எம்சிஏ'') வெளியிடப்பட்ட 8 ஏப்ரல் 2020, 13 ஏப்ரல் 2020, 5 மே . 2020 மற்றும் 13 ஜனவரி 2021 தேதியிட்ட பொது சுற்றறிக்கை எண்கள் 14/2020, 17/2020, 20/2020 மற்றும் 02/2021 (''எம்சிஏ சுற்றறிக்கைகள்'' மற்றும் செபி (பட்டியல் கட்டுப்பாடுகள் மற்றும் வெளியீடு தேவைகள்) மற்றும் செப் (பட்டியல் கட்டுப்பாடுகள் மற்றும் செவ்வாய்டு தேவைகள்) விதிகள் 2015 மற்றும் முறையே 12 மே. 2020 மற்றும் 15 ஜனவரி 2021 தேதியிட்ட செக்யூரிடீஸ் அண்ட் எக்சேஞ் போர்டு ஆப் இந்தியாவின் சுற்றறிக்கை எண்கள் SEBI/HO/CFD/CMD1/CIR/P/2020/79 மற்றும் SEBI/HO/CFD/CMD2/CIR/P/2020/11 மற்றும் SEBI/HO/CFD/CMD2/CIR/P/2020/11 மற்றும் SEBI/HO/CFD/CMD2/CIR/P/2020/11 பர் ஆகஸ்ட் 2021 தேதியிட்ட வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பில் கண்டுள்ள அலுவல்களை செயல்படுத்த இந்தியாசிமெண்ட்ஸ் கேபிடல் லிமிடெட் உறுப்பினர்களின் முப்பத்துஐந்தாவது வருடாந்திர பொதுக்கூட்டம் (AGM) திங்கட்கிழமை, 27 செப்டம்பர் 2021 அன்று இந்திய நேரப்படி காலை 10.00 மணிக்கு காணொளி காட்சி ('VC')/பிற ஒலி ஒளி சாதனங்கள் ('OAVM') மூலமாக நடைபெறுகிறது என்று இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது.

 கோவிட் 19 தொற்றுநோயால் ஏற்படும் அச்சுறுத்தல் மற்றும் எம்சிஏ சுற்றறிக்கைகள் மற்றும் செபி சுற்றறிக்கைகளுக்கு கோவிட 19 வதாற்று நாயால் ஆட்ட்ட சுற்றறிக்கைகளுக்கு எம்சிஏ சுற்றறிக்கைகள் மற்றும் செபி சுற்றறிக்கைகளுக்கு இணங்க, கம்பெனி உறுப்பினர்களின் முப்பத்தைந்தாவது பொதுக்கூட்டம் மெய்நிகர் முறையில் அதாவது காணொளி காட்சி ('VC')/பிற ஒலி ஒளி சாதனங்கள் ('OAVM') மூலமாக அதாவது கால்கை ('OAVM') மூலமாக கவனத்தில் கொள்ள காட்சி ('VC')பிற ஒலி ஒளி சாதனங்கள் (OAVM) மூலமாக நடத்தப்படும் என்பதை பங்குதாரர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். மற்றும் பொது இடங்களில் உறுப்பினர்கள் நேரடியாக ஆஜராவது இருக்காது. கம்பெனியின் முப்பத்தைந்தாவது ஆண்டு பொதுக் கூட்டத்தில் பங்கேற்க மற்றும் வாக்களிக்க உறுப்பினர்கள் நேரடியாக ஆஜராவது கைவிடப்பட்டது.

நேர்பிய ஆஜாய்து கைகைபட்டது. மேற்சொன்ன சுற்றறிக்கைகளுக்கு இணங்க, 35வது வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பு மற்றும் 31 மார்ச் 2021ல் முடிந்த ஆண்டுக்கான வருடாந்திர அறிக்கை ஆகியவற்றின் சாப்ட் நகல்கள் கம்பெனி/ பதிவாளர் மற்றும் பங்கு பரிமாற்ற முகவர் (ஆர்டிஏ) அல்லது அவர்களது சம்பந்தப்பட்ட டெபாசிட்டரி பங்கேற்பாளரிடம் ("DPs") மின்னஞ்சல் முகவிகளை பதிவு செய்த உறுப்பினர்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. இந்த ஆவணங்கள் கம்பெனியின் வலைதளம் www.lccaps.com மற்றும் சென்ட்ரல் டெபாசிட்டரி சர்வீசஸ் (இந்தியா) லிமிடெட் (CDSL) (மின்னணு வாக்குப்பதிவு வசதியை அளிக்கும் முகவர்) வலைதளம் www.evotingindia.com மற்றும் ஸ்டாக் எக்கேஞ் வலைதளம் அதாவது பிஎஸ்இ லிமிடெட் www.bseindia.comல் உள்ளது. அவற்றிலிருந்து இந்த ஆவணங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த ஆவணங்களின் காகித/ஹார்ட் நகல் கம்பெனியால்

காகித வடிவத்தில் பங்குகளை வைத்திருக்கும் பங்குதாரர்கள் மற்றும் அல்லது தங்கள் மின்னஞ்சல் முகவரிகளை கம்பெனி/ஆர்டிஏ-வில் பதிவு செய்யாதவர்கள் தங்கள் மின்னஞ்சல் முகவரிகளை secr@iccaps.com அல்லது RTA investor@cameoindia.comல் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பின்வரும் ஆவணங்களின் ஸ்கேன் செய்யப்பட்ட நகலை அனுப்புவதன் மூலம் 35வது வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பு, வருடாந்திர அறிக்கையின் சாப்ட் நகல்கள் மற்றும்/அல்லது வருடாந்திர பொதுக்கூட்டத்தில் தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு மற்றும் மின்னணு வாக்குப்பதிவு உட்பட வருடாந்திர பொதுக்கூட்டத்தில் இணைவதற்கான உள்நுழைவு விவரங்களை கம்பெனி/RTAக்கு மின்னஞ்சல் அனுப்புவதன் மூலம் அவர்கள் பெறலாம்.

ஏ) உங்கள் பெயர், போலியோ எண், முழுமையான முகவரி, பதிவ செய்யப்பட வேண்டிய மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றைச் குறிப்பிட்டு கையொப்பமிடப்பட்ட கோரிக்கை கடிதம்;

பங்கு சான்றிதழின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல் (முன் மற்றும்

c) சுய சான்றளிக்கப்பட்ட ஸ்கேன் செய்யப்பட்ட பான் நகல்; மற்றும் உறுப்பினரின் பதிவு செய்யப்பட்ட முகவரியை குறிக்கும் வகையில் ஓட்டுநர் உரிமம்/பாஸ்போர்ட்/வங்கி அறிக்கை/ ஆதார் ஆகியவற்றின் சுய சான்றளிக்கப்பட்ட ஸ்கேன் செய்யப்பட்ட

டீமேட் படிவத்தில் பங்குகளை வைத்திருக்கும் பங்குதாரர்கள் தங்கள் மின்னஞ்சல் முகவரிகளை அந்தந்த DPகளுடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தீர்மானங்களின் மீது வாக்களிக்க கம்பெனி அதன் அனைத்து உறுப்பினர்களுக்கும் தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு வசதியை வழங்கும். வருடாந்திர பொதுக்கூட்டத்தின் போது மின்னணு வாக்குப்பதிவு வச்தியையும் அளிக்கும். தொலைதூர் மின்னணு வாக்குப்பதிவு மற்றும் VC/OAVM மூலம் 35வது வருடாந்திர பொதுக்கூட்டத்தில் சேருவதற்கான விரிவான அறிவுறுத்தல்கள் மற்றும் வருடாந்திர பொதுக்கூட்டத்தின்போது பங்குதாரர்கள் பங்கேற்று மின்னணு வாக்குப்பதிவு முறையில் வாக்களித்தல் ஆகியவை குறித்து வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பில் வமங்கப்பட்டுள்ளன

இந்தியா சிமெண்ட்ஸ் கேபிடல் லிமிடெட்டிற்காச இடம்: சென்னை தேதி : 24.8.2021 E. ஜெயஸ்ரீ கம்பெனி செயலாளர்

திருவள்ளுவர் சாலை, 2வது தெரு, நெசப்பாக்கம், சென்னை–600 078 என்ற அடகுவணிகர் வசம் நாள் 24.10.2015 முதல் 28.12.2019 முடிய காலளவில் அடகு ாவில் அடகு காலங்கட<u>ந்</u>தும் வைக்கப்பட்டு வைக்கப்பட்டு மீட்கப்படாத பொருட்களை நாள் 06.09.2021 அன்று காலை 10 மணியளவில் மேற் குறிப்பிட்ட விலாசத்தில் மாம்பலம் தாலுக்கா, துணை வட்டாட்சியர் முன்னிலையில், ஏலதாரர் **மெலர்ஸ்** முனனாணையால், ஒல்ற போடப் **கிரி ஆக்ஷனியரால்** ஏலம் போடப்

C. சஜ்ஜன்ராம், புதிய நெ.7, பழைய நெ.6, லாயிட்ஸ் சாலை, திருவல்லிக்கேணி, சென்னை– 600 005 என்ற அடகுவணிகர் வசம் நாள் 03.01.2018 முதல் 29.12.2019 காலளவில் அடகு ட்டு காலங்கடந்தும் முடிய காலளவில் அடகு வைக்கப்பட்டு காலங்கடந்தும் மீட்கப்படாத பொருட்களை நாள் 09.09.2021 அன்று காலை 10 மணியளவில் நெ.27, பாலமுத்து தெரு, அண்ணாசாலை, சென்னை–2 தற்கு, அண்ணிசாகத்தில் துணை வட்டாட்சியர் முன்னிலையில், ஏலதாரர் மெஸர்ஸ் கிரி ஆக்ஷனியரால் ஏலம் போடப் படும்.

* * * * * * B. சந்தோஷ் குமார் ஜெயின், oD, V. V. கோயில் தெரு, அமைந்தகரை, சென்னை–600 029 அமைந்தகரை, சென்னை—600 029
என்ற அடகுவணிகர் வசம் நாள்
13.08.2018 முதல் 24.03.2020
முடிய காலளவில் அடகு
வைக்கப்பட்டு காலங்கடந்தும்
நீட்கப்படாத பொருட்களை நாள்
16.09.2021 அன்று காலை 10
மணியளவில் மேற் குறிப்பிட்ட விலாசத்தில் அமைந்தகரை தாலுக்கா, துணை வட்டாட்சியர் முன்னிலையில், ஏலதாரர் மெஸர்ஸ் கிரி ஆக்ஷனியரால் ஏலம் போடப்

ச.திவ்யம் துக்கட், 12/10,
V.V.கோயில் தெரு, அமைந்தகரை,
சென்னை–600 029 என்ற அடகுவணிகர் வசம் 16.08.2018 முதல் 23.03.2020 முடிய காலளவில் அடகு வைக்கப்பட்டு காலங்கடந்தும் மீட்கப்படாத பொருட்களை நாள் 16.09.2021 அன்று காலை 11 மணியளவில் மேற் குறிப்பிட்ட பணயளவில் மேற குறப்பட்ட விலாசத்தில் அமைந்தகரை தாலுக்கா, துனை வட்டாட்சியர் முன்னிலையில், ஏலதாரர் மெலர்ஸ் கிரி ஆக்ஷனியரால் ஏலம் போடப்

IN THE II JUDGE, SMALL CAUSES COURT CHENNAL M.C.O.P.No. 8287 of 2018

PLingaraj No 145. Perumal nagar. Kamachi nagar, Old Pallavaram, Pallavaram, Chennai-600 043.

Kindly take notice, the above matter came up before the Hon'ble lind judge, small causes court, Chennai on 09.07.2021. The Hon'ble court vide its order dated 09.07.2021 had order or substituted service and by that we have taken paper publication upon you returnable by 25 08 2021 Kindly enter appearance either in person or through counsel on or before 25.08.2021, failing which the Hon'ble court will hear the matter in your absence and decide the based on merits.

P.MURALI, Counsel or petitioner

மாவட்ட குடும்ப நல நீதிமன்றம்,

கடலூர் GOP No.217/2021 1) K.சாவித்திரி, க/பெ. கலியமூர்த்தி பிள்ளைமுத்தான் பிள்ளைசாவடி சாலியந்தோப்பு அஞ்சல் சிதம்பரம் வட்டம் 2) K.கணேஷ், க/பெ. கலியமூர்த்தி

பிள்ளை மக்கான் பிள்ளைசாவம் ராலியந்தோப்பு அஞ்சல் சிகம்ப்ரம் வட்டம் மனுதார**ர்**கள்

B.பிரச்சன்னா, த/பெ. பாஸ்கரன் குடியான தெரு, நீடூர், நாகப்பட்டினம் வட்டம்

நாகப்பட்டினம் வட்டம் எதிர்மனுதாரர்கள் மேற்படி மனுதாரர்கள் இளவர் பிரியதர்ஷினி Legal Guardian Ship மற்றும் இதர பரிகாரங்கள் கோரி மேற்படி நீதிமன்றத்தில் எதிர்மனுதாரருக்கு எதிராக GOP No.217/2021 என்ற எண்ணில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதில் எதிர்மனூக்கு தொடர்ந்துள்ளார். இதின் விருக்கு தொடர்ந்துள்ளார். வழக்கு தொடர்ந்துள்ளார். இதில் எதிர்மனுதாரருக்கு ஆட்சேபணை இருக்கும் பட்சத்தில் எதிர்வரும் வாய்தா தேதி 06.09.2021 அன்று காலை 10.30 மணிக்கு போடப்பட்டுள்ளது. இதில் தங்களுக்கு எதேனும் ஆட்சேபணை இருந்தால் தெரிவிக்க வேண்டியது. தவறும்பட்சத்தில் என்றக்கு எதிராக ஒருதலைபட்சமாக தீர்ப்பாக நேரிடும் என்பதை இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது.

R. திவ்யா வழக்கறிஞர்

ENROLMENT NOTICE

After 10 days of the publication of his notice and within three months hereafter, I, T. GOWRISHANKAR, son of Thangayan, aged about 29 years. Permanently residing at No.25. Pandian Street, Thulukanathamman Nagar, Murungapakkam, Pondicherry-605 004. Intend having my enrolme as an Advocate moved before the Bar Council of Tamilnadu and Pondicherry, Bar Council Building, High Court Campus, Chennai-600 104.

- T. GOWRISHANKAR

பொது அறிவிப்பு

நாங்கள் S.ஹீராலால்சஹா S/o சீவ்வாலக்சஹா & A.அசோக் குமார் S/o அனிருத்பாகவ், No:37/4, நாவலர் தெரு, ராணி அண்ணாநகர், அரும்பாக்கம், சென்னை-600 106, என்ற முகவரியில் வசிக்கிறோம். எங்க ளுடைய பத்திர எண்.1838/ 2012 (சுந்தர சோழவரம் கிராமம், சுந்தர விநாயகர் நகர் சர்வே எண்:43/3, மனை எண்: 159B) அசல்பத்திரம், பேருந்தில் சென்ற போது காணாமல் போய் விட்டது. யாரேனும் கண்டெடுக் தால் ஏழு நாட்களுக்குள் கீழ்க் கண்ட எண்ணில் தொடர்புக் கொள்ளவம்

> இப்படிக்கு S.ஹீராலால்சஹா 9962217423

மேன்மைமிகு முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், சங்கராபுரம். மு.வ.எண்: 171/2019

2.ஷேக் சுபையர் 3. அணிஷா. (மேற்படி அனைவரும் காமராஜ் தெரு, மூங்கில்துறைப்பட்டு கிராமம் சங்கராபுரம் வட்டம், கள்ளக்குறிச்சி மாவட்டம் என்ற முகவரியில் வசிக்கிறார்கள். படி மைனர்களுக்கு தகப்பனார் ஷேக் அக்பர் கார்டியன் முறையில்.) .. வாதிகள்

/ எதிர்/ ்.ஜாகிர் உசேன், த/பெ.அகமத் அலி, மெயின் ரோடு, கேசரவேலு நகர், கள்ளக்குறிச்சி வட்டம் & மாவட்டம்பிரதிவாதி

....பாதவாது அறிவிப்பு: இந்த நெம்பரில் வாதிகள் தங்களை வாரிசுகளாக மக்னோ செய்யக்கோரி அசல் வழக்கு தாக்கல் செய்து சம்மன் ஈரங்கி 03/09/2021ந் தேதி வைக்கப்பட்டுள்ளது. மேற்படி அசல் வழக்கில் ஆட்சேபனை உள்ளவர்கள் மேற்படி நீதிமன்றத்தில் 03/09/2021 ்தேதியன்று காலை 10:00 ணிக்கு நேரிலோ அல்லது

வழக்கறிஞர் மூலமாகவோ ஆஜராகி தங்களது ஆட்சேப னையை தெரிவித்துக் கொள்ளவேண்டியது தவறும் பட்சத்தில் மேற்படி வழக்கு வருகலைபட்சமாக தீர்மானிக் ப்படும் என்பதை இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. B.செந்தில் அரசு.B.A. B.L. ADVOCATE, SANKARAPURAM.

அடகு நகை ஏல அறிவிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி வட்டம், தியாக துருகம், நெ:114, சேலம் மெயின் ரோட்டில் இருக்கும் C.கௌதம் சந்த் நகை அடகு கடையில் 01/04/2019 முதல் 31/03/2020 முடிய அடகு வைத்து கெடுவு கடந்து மீட்கப்படாதிருக்கும் பொன், வெள்ளி நகைகளை 16/09/2021 தேதி வியாழக்கிழமை காலை ு தேது விபாழகன்றலிய காலில் 10:00 மணி முதல் கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியர் அவர்கள்

உத்தரவு படி துணை வட்டாட்சியர் முன்னிலையில் மேற்படி கடையில் , என்னால் பகிரங்க ஏல[்] விற்பனை செய்யப்படும். ஏலம் தொகையில் அடகு வணிகருக்கு சேர வேண்டிய அசல், வட்டி இதர செலவினங்கள் போக மீதி துற்று எல்லவன்படுகள் போக் மது தொகை எதுவும் இருந்தால் அடகு வைத்தவர் மேற்படி வணிகரிடம் பெற்றுக் கொள்ளவும், நோட்டீஸ் கிடைக்காதவர்களுக்கு கடைக்காரர் பொறுப்பல்ல

.... S.ஆனந்தராஜ் ஜெயின். ஏலதாரர், கள்ளக்குறிச்சி.

இடம் : சென்னை

Those who have any valid objections may notify the same to the bar council within 10 Days.

தேதி : 25.08.2021

இடம் : சென்னை

0. திபோருக்கு எதிராக தொடர்ந்த CS No. 354/2008 வழக்கு சப்பத்தமாக குழக்கண்ட 3. (வணங்களின் 3)சல் தொளைந்துவிட்டது.

பொது அறிவிப்பு

ண்புக்கு, சென்னை உர் நூதிமன்றத்தில் நிலுடையில் உள்ள திகு இராம.ஆறுமுகம் அவர்கள், திகு சுளன்சாரதி மற்றம் செல்கி ஆனந்தி

கார்டியல் நிதி லிமிடெட்

CIN:U65991TN1995PLC030380 மத்திய அரசு அங்கீகாரம் பெற்ற நிதி நிறுவனம்

எண்.140, காந்தி ரோடு, மேற்கு தாம்பரம், **சென்னை**– 600 045. **தொலைபேசி எண்**.04422260709

பங்குதாரர்களுக்கு அறிவிப்பு கம்பெனியின் 26வது வருடாந்திர பொதுக்குழு கூட்டம் சனிக்கிழமை

> இயக்குனர்கள் குழு சார்பாக A.P.வேணுகோபால், தலைவர்

DIN: 00091511

18.09.2021 அன்று காலை 10.30 மணிக்கு எண்.140, காந்தி ரோடு, மேற்கு தாம்பரம், சென்னை– 600 045ல் நடைபெறும் என்பதை இதன் மூலம் பங்குதாரர்களுக்கு அறிவிக்கப்படுகிறது. எல்லா பங்குதாரர்களும் கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

படிவம் எண். INC-25A

மண்டல இயக்குநர், தெற்கு பிராந்தியம்,

கம்பெனி விவகாரங்கள் அமைச்சகம், அவர்கள் முன்பாக

கம்பெனிகள் சட்டம் 2013, கம்பெனிகள் சட்டம் 2013 பிரிவு 14 மற்றும்

கம்பெனிகள் (துவக்கம்) விகிகள் 2014, 41-ம் விகியின்பம

மற்றும்

M/s. தேவிஹாலி ஹாசன் டோல்வே லிமிடெட்,

பதிவு அலுவலகம் 5**வது மாடி**, SKCL தொழி<mark>ல்நுட்ப சதுக்கம்</mark>,

லேசர் செயின்ட், தெற்கு கட்டம், சிட்கோ தொழிற்பேட்டை,

கிண்டி, சென்னை, தமிழ்நாடு — 600032.

இதனால் பொதுமக்களுக்கு அறிவிப்பது யாதெனில், நிறுவனமானது கம்பெனிகள் சட்டம் 2013, பிரிவு 14 மற்றும் அதன் சம்பந்தப்பட்ட

விதிகளின்படி பிரைவேட் லிமிடெட் கம்பெனியாக மாறுவதற்காக அசாதாரண

பொதுக் கூட்டத்தில் (எக்ஸ்ட்ரா ஆர்டினரி ஜெனரல் மீட்டிங்) 16.08.2021

அன்று நிறைவேற்றப்பட்ட சிறப்பு தீர்மானத்தின்படி மத்திய அரசுக்கு

ஒருவேளை உங்கள் நலன் நிறுவனத்தின் இந்த முன்மொழியப்பட்ட

மாற்றத்தால் பாதிக்கப்படக்கூடும் என்றால் தங்களின் எதிர்ப்பை பிரமாண

பக்கிரம் (அபிடவிட்) ம<u>ந்நு</u>ம் கக்க காரணங்களுடன் **மண்டல இயக்குநர்**

தெற்கு பிராந்தியம், 5வது மாடி, சாஸ்திரி பவன், 26, ஹாடோஸ் சாலை

பிரசுரமான பதினான்கு தினங்களுக்குள் நேரடியாக அல்லது பதிவு தபால்

மூலமாக அனுப்பவும் மற்றும் அதன் நகலை கீழே கொடுக்கப்பட்டுள்ள

5வது மாடி, SKCL தொழில்நுட்ப சதுக்கம்,

லேசர் செயின்ட், தெற்கு கட்டம், சிட்கோ தொழிற்பேட்டை,

கெண்டி, சென்னை, தமிழ்நாடு — 600032

600006, தமிழ்நாடு என்ற முகவரிக்கு இவ்விளம்பரப்

விண்ணப்பிப்பதற்கு உத்தேசித்துள்ளது.

மனுதாரரின் பதிவு அலுவலகத்துக்கு அனுப்பவும்.

இடம்: தாம்பரம்

தேதி: 25.08.2021

் 04.10.2005 தேதிபிட்ட நிருக்கு ஆனத்தி அளக்கின் பெய்க்கு வுழுதிகைக்கப்ப்ட் பொது அதிகளு தேகைய் 06.10.2005 தேதிபிட்ட முதுவுலக்கும், திரு சூலன்சாதி, தொழ்தி ஆகியோருக்கு தொடியான கிரப உள்புக்க

பேற்சொன்ன ஆவணங்களின் சிரல் பத்திரங்கள் பானேறும் எனன நேர்ட்டால் அவற்றை எடுத்து திர இராமஆறுமுகப் அவக்களின் வழக்கநிஞர்களான திர ஆதிவாரகள், திருந்தி சாந்தியானட்சி, திருந்தி கமதி ஆகியவர்களிடம், 89A, சாந்தேவ் எனு நோடு, ராஜா சின்ணாமலை.நாம்,சென்னை-28 முகலியின்தவராத ஒட்காடக்குபாறு இந்த சிதிபேட்டின் முலம் வேண்டப்படுகிறது. ஆணம் தொடர்பான சொத்து பட்டியல் விபரம்:

செங்கஸ்ட்டு மாவட்டம், சுசதாடேட்டை வட்டம், அடித்துள் நாராட்சி, புநிவு மாவட்டம் மத்திய சென்னை, துகணப் பதிவு மாவட்டம் மில்கொக்கத்திற்கு அட்ட்ட, பாடி கிராடம், என் 80, யு.ஆர் நகர், பொர். என் 1 & 1A, சர்வே என் 7311-ல் உள்ள 4750 சதர அடி வில்தாரணம்

. மெத்தில் 523 சதர அடி பிரிபடாத பாகம் மற்றும் அதில் எழுப்பட்டுள்ள கட்டிடத்தின் இரண்டாவது தனத்தில் தெற்கில் அமைத்துள்ள 1058 சது பொத்த நிலத்தின் நான்கு எல்லைகள்

வடக்கு	1	120 වැද වැනා
தெற்கு	1	30 එ ₉ . එ ⊕න சாலை
கிழக்கு	:	ûem∟ं बच्चे 2
மேற்கு	1	புள எண். 64

டெம்பில் கியூ அடாட்மெண்ட்ஸ்(குரை குளம்)

. பொ.சாந்தினி ஜேஸ்மின்

உதவி பதிவாளர்

உயர்நீதிமன்றம்

இடம்: சென்னை தேதி: 24.08.2021

முதலேற்பு பிரிவு–

சென்னை– 600 104.

மனுதாரரின் சார்பாக

அமிதாப் குமார் ஜா

ஒப்பம்/-

இயக்குனர்

89A, சாந்தோம் நெடுஞ்சாலை, ராஜா ிண்ணாமயைரம், சென்னை-600 028. Ph.No: 9444969266

சென்னை உயர்நீதிமன்றம் (உயில் மற்றும் உயில் இல்லாத வழக்கு பற்றிய ஆள்வரை) முதலேற்பு மனு எண். 675/2020

இந்திய வாரிசுரிமைச் சட்டம் XXXIX/1925 தொடர்பான மனுவில் 01.08.2004 அன்று காலமானசீனிவாசன் மற்றும் 11.02.2018 அன்று இறந்து போன சீதாலெட்சுமி அவர்களின் சொத்துக்கள் தொடர்பான மனு

ுசாத்துக்கள் தொட 1) V. சந்தான கிருஷ்ணன், த/பெ.வீரராகவ ஐயங்கார் (லேட்) நெ.63, 48வது தெரு, அசோக் நகர், சென்னை–600 083 2) V. ராஜகோபால், த/பெ.வீரராகவ ஐயங்கார் (லேட்)

நெ.7, நியூ டேங்க் தெரு, நுங்கம்பாக்கம், சென்னை–600 034 – மனுதாரர்கள் பெங்களூர்– 3, மல்லீஸ்வரம், வையல்லி கவல், சந்திரிகா அவுட்ஹவுஸ் நெ.152/1 என்ற இடத்தில் வசித்து வந்த சீனிவாசன் அவர்கள்

நே.132/1 என்ற இடத்தில் வசித்து வற்த சன்வான் அவர்கள் 01.08.2004 அன்றும், பெங்களூட்-3, மல்லீஸ்வரம், வையல்லி கவல், 11வது குறுக்கு, நெ.152/1 என்ற இடத்தில் வசித்து வந்த சீதாலட்சுமி என்பவர் 11.02.2018 அன்றும் இறந்து விட்டார்கள் மேற்படியாரின் சொத்துக்கள் தொடர்பான மனு சென்னை உயர்நீதிமன்றம் மாஸ்டர் ுது பத்து இதற்கு அதற்கு இதற்கு அதற்கு இதற்கு அதற்கு இதற்கு இதற்க நிர்வாகச் சான்றிதழ் வழங்கப்படுவதற்கு முன்பு jroriginalsidembr.@gmail. com என்கிற மின்னஞ்சல் முகவரியில் தங்களது ஆட்சேபணைகளை தெரிவித்துக் கொள்ளுமாறு இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறார்கள். 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 24ந் தேதி சென்னையில் கையெழுத்திடப்பட்டது.

R. நாராயணசாமி, R. ரவிச்சந்திரன் S. கௌசிக் சுந்தர், நெ. 19/73, 1வது அவின்யு.

அசோக் நகர், சென்னை– 600 083.

ப்ரீமியர் எனர்ஜி அன்ட் இன்ப்ராஸ்டிரக்சர் லிமிடெட்

. சிவ அலுவலகம்: டாங்கி அபார்ட்மெண்ட்ஸ், ''எ'' பிளாக். பகிய எண்.6/1. பழைய எண். 34/: டாக்டர் பி வி செரியன் சாலை, எழும்பூர், சென்னை 600 008 | Phone No: 044-28110252 E-mail id: asriram6@gmail.com | CIN:L45201TN1988PLC015521

<u>காணொலி</u> காட்சி மூலம் 29வது வருடாந்திர பொதுக்கூட்டம் மற்றும் புத்தகம் மூடல்

கம்பெளிகள் சட்டம் 2013ன் பொருந்தக்கூடிய விதிகள் மற்றும் அதன்கீழ் கட்டமைக்கப்பட்ட விதிகள் மற்றும் செபி (பட்டியல் கட்டுப்பாடுகள் மற்றும் வெளியீட்டு தேவைகள்) விதிகள் 2015 மற்றும் கார்ப்பரேட் விவகாரங்கள்துறை அமைச்சகத்தால் கட்டமைக்கப்பட்டு வெளியிடப்பட்ட அதன் பொது சுற்றறிக்கை எண்.14/2020, 17/2020, 20/2020 மற்றும் 33/2020 மற்றும் செக்யூரிட்டிஸ் எக்ஸ்சேஞ்ச் போர்டு இந்தியா ("செபி") வழங்கிய சுற்றறிக் எண் SEBI/HO/CFD/CMD1/CIB/P/2020/79, கம்பெனிகள் பகிவாளர் ("ROC"), இந்கிய அரசிவ கார்ப்பரேட் விவகாரங்கள்துறை அமைச்சகம் ("MCA") மற்றும் செபி வெளியிட்டுள்ள பிற பொருந்தக்கூடிய சுற்றறிக்கைகளுக்கு இணங்க கூட்ட அறிவிபில் குறிப்பிடப்பட்டுள்ள அலுவல்கள் தொடர்பாக பரிவர்த்தனை மேற்கொள்ள, கம்பெனியின் 29வது வருடாந்திர பொதுக் கூட்டம் ("AGM") 29 செப்டம்பர், 2021 அன்று இந்திய நேரப்படி காலை 10.00 மணிக்கு காணொலி காட்சி ("VC") அல்லது பிற ஆடியோ காட்சி முறையில் ("OAVM") நடைபெற உள்ளது என்று ப்<mark>ரீமியர் எனர்ஜி அன்ட் இன்ப்ராஸ்டிரக்சர் லிமிடெட்டின்</mark> ("கம்பெனி") உறுப்பினர்களுக்கு இந்த ப்ரீமியர் என்ரஜு அடை அபையாக ஆடிப்படுகிறது. அறிவிப்பு மூலம் தெரிவிக்கப்படுகிறது. மேற்கூறிய சுற்றறிக்கைகளுக்கு இணங்க, கம்பெனியின் வருடாந்திர பொதுக் கூட்டப்

காணொலி காட்சி ("VC") அல்லது பிற ஆடியோ காட்சி முறை ("OAVM") மூலம் நடைபெறும் எனவே, உறுப்பினாகள் VC அல்லது OAVM வசதி மூலம் மட்டுமே கலந்து கொள்ள முடியும் கூட்டத்தில் பங்கேற்பதற்கான விரிவான நடைமுறை வருடாந்திர பொதுக் கூட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

கம்பெனி/வைப்பு பங்கேற்பாளர்களிடம் மின்னஞ்சல் முகவரிகளை பதிவு செய்த அனைத்த கம்பெனி டிவைப்பு பங்கேற்பாளர்களிடம் மின்னஞ்சல் முகவர்களை பதிவு செய்த அனைத்து பங்குதார்களுக்கும் 2020-2021ம் நீதியாண்டுக்கான வருடாந்திர அறிக்கை மற்றும் வருடாந்திர பொதுக் கூட்ட அறிவிப்பு ஆகியவற்றை கம்பெனி மேலே குறிப்பிட்டுள்ள சுற்றிக்கைகளுக்கு இணங்க மின்னணு நகல்களாக அனுப்பும் என்று உறுப்பினர்களுக்கு இதன்மூலம் தெரிவிக்கப்படுகிறது. வருடாந்திர பொதுக் கூட்ட அறிவிப்பு மற்றும் வருடாந்திர அறிக்கையானது கம்பெனியின் இணையதளம் www.premierenergy.in மற்றும் பங்குச்சந்தை வலைதளம் அதாவது பிஎஸ்இ லிமிடெட் www.bseindia.comஇல் கிடைக்கிறது.

தங்கள் பின்னஞ்சல் முகவரி, அஞ்சல் முகவரி, தொலைபேசி,மொபைல் எண்கள், நிரந்தர கணக்கு எண்கள், வங்கி கணக்கு விவரங்களை பதிவு செய்யாத அல்லது புதுப்பிக்க விரும்பும் மின்னணு வடிவில் பங்குகளை வைத்துள்ள உறுப்பினர்கள் வைப்ப பங்கேற்பாளரிடம் பதிவு செய்யுமாறு/தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். காகித வடிவில் பங்குகளை வைத்துள்ள உறுப்பினர்கள், சென்ட்ரல் டெபாசிட்டரி சர்வீசஸ் (இந்தியா) லிமிடெட் easiadmin@cdslindia.comக்கு அனைத்து தகவல்களையும் அனுப்புமாற கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

வருடாந்திர பொதுக் கூட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தீர்மானங்களுக்கு வாக்களிக்க கம்பெனி அதன் அனைத்து உறுப்பினர்களுக்கும் தொலைதூர மின்னன வாக்களிப்பு வசதியை வழங்குகிறது. கூடுதலாக, கம்பெனி வருடாந்திர போதுச் கூட்டத்தின்போது மின்னணு வாக்குப்பதிவு முறை மூலம் வாக்களிக்கும் வசத்தி வழங்குகிறது. தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு / வருடாந்திர பொதுக் கூட்டத்தில கழுயகுறது. அறு-சைலது மக்கைன் விரிவான நடைமுறை வருடாந்திர பொதுக் கூட்ட அறிவிப்பில் பின்னனு வாக்குப்பதிவுக்கான விரிவான நடைமுறை வருடாந்திர பொதுக் கூட்ட அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ளது. மின்னணு வடிவில், காகித வடிவில் பங்குகளை வைத்துள்ள பங்குதார்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யாத பங்குதாராகளுக்கு தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு முறை வருடாந்திர பொதுக் கூட்ட அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ளது. வருடாந்திர பொதுக் கூட்டத்தில் இணைவதற்கான வழிமுறைகள் வருடாந்திர பொதுக் கூட்ட அறிவிப்பில் வழங்கப்படும்.

வருடாந்திர பொதுக் கூட்ட அறுவைபால வந்தாக்கப்பும். வருடாந்திர பொதுக் கூட்டத்தையோட்டி, கம்பெனிகள் சட்டம் 2013 பிரிவு 91ன் விதிகள் மற்றும் விதிகள் 2014ன் (நிர்வாகம் மற்றும் மேலாண்மை) விதி 10 மற்றும் செபி (பட்டியல் கட்டுப்பாடுகள் மற்றும் வெளியீட்டு தேவைகள்) வீதிகள் 2015ன் வீதி 42 ஆகியவற்றுக் இணங்க கம்பெனியின் உறுப்பினர்கள் பதிவேடு மற்றும் பங்கு மாற்று புத்தகங்கள் புதன்கிழமை, 22 செப்டம்பர், 2021 முதல் புதன்கிழமை, 29 செப்டம்பர் 2021 வரை (இரண்டு நாட்களும் சேர்த்து மூடப்பட்டிருக்கும்)

ுவது வருடாந்திர பொதுக் கூட்ட அறிவிப்பு பொருந்தக்கூடிய விதிகளுக்குட்பட்டு பங்குதாராகளுக்கு அவர்கள் பதிவு செய்துள்ள முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும் இயக்குனர்கள் குழு சார்பாக ப்ரீமியர் எனர்றி அன்ட் இன்பாரஸ்டிரக்சர் லிமிடெட்டிற்காக

நிர்வாக இயக்குன

பொது அறிவிப்பு

எனது கட்சிக்காரர் சென்னை–800026, வடபழனி. ஆற்காடு ரோடு, நெ.4/88 சாந்தி டவர்ஸ், GC பிளாக் 5 விலாசத்தில் வசிக்கும் P.S.சம்பத் அவர்களின் மனைவி சுமார் 82 வயதுடைய திருமதி. P.S.விட்டூபாய், அவர் பெயரில் கீழ்கண்ட சொத்து சம்மந்தமான சார்பதிவாளர் அலுவலகத்தில் 29.07.1991 தேதியிட்ட ஆவணம் எண்.2529/1991 தொலைத்துவிட்டார் என்ற கூற்றின் பெயரில், இந்த பொது அறிவிப்பு வெளியிடப்பருகிறது. மேற்படி அசல் ஆவணம் கிடைத்தால் கீழ்க்கண்ட விலாசத்தில் என் வசம் ஒப்படைக்குமாறு / தகவல்

கிடைத்தால் கீழ்க்கண்ட விலாசத்தில் என் வசம் ஒப்படைக்குமாறு / தகவல் கொடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இதன் மூலம் அனைவருக்கும் தெரிவிப்பது என்னவென்றால், மேற்படி, எனது கட்சிக்காரர் தவிர. வெளிநபர் வேறு எவரேனும் இந்த சொத்து சம்மதமான எந்தவிதமான பரிவர்த்தனைகளில் ஈடுபட்டாலும் அது அவர்களுடைய சொந்த ஆபத்து மற்றும் இழப்பாகும். அதற்கு எனது கட்சிக்காரர் எந்தவிதத்திலும் பொறுப்புக் கிடையாது. சொத்து சம்மந்தமாய் சட்டப்படி ஏதேனும் ஆட்சேபனை அல்லது உரிமைகள் இருந்தால் கீழ்க்கண்ட முகவரிக்கு பத்து நாட்களுக்குள் தெரிவிக்கவும். சொத்து விவரம் மத்திய சென்னை பதிவு மாவட்டம், கோடம்பாக்கம் சார்பதிவகம்

எகீமோர் வட்டம், புலியூர் கிராமம். சர்வே எண்.19 பார்ட், டவுன் சர்வே எண்.73/10, பட்டாபடி டவுன் சாவே எண்.73/19 அண்ணா மெயின் ரோடு பிளாக் எண். 44. சென்னை – 600024 கோடம்பாக்கம். ஹெய்பாரகம் கெர கதவு எண்.4, விஸ்தீரணம் 4800 சதுரடி மனையில் பிரிபடாத 548 சதுரடி

நான்கு எல்லைகள் விவாம் . வடக்கில் தாமோதர நாயக்கர் லீஸ் மனை கெற்கில் பிரைவேட் ரோடு (உயபாரகம் கெரு). கிழக்கில் ஹவுசிங் போர்டு மனை, மேற்கில் கஸ்தூரிரங்கம் லீஸ் மனை

P. ராகவேந்திரன் வழக்கறிஞர் 64/1, ராகவன் காலனி 1வது குறுக்கு தெரு, வடபழனி. சென்னை600026 கைபேசி 9841281 286/9952933786

தேசிய நிறுவன சட்டத் தீா்பாயத்தின் முன்பாக, சென்னை அமா்வு தீவால் மற்றும் தீவால் குறியீட்டின் கீழ் பெருநிறுவன தீவால்நிலை தீர்க்கும் செயல்முறையைத் தொடங்க செயல்பாட்டு கடன் வழங்குபவரின் வி . (திவால் மற்றும் திவால்நிலை விதி 6 ன் கீழ் (தீா்ப்பு ஆணையத்திற்கு விண்ணப்பம்) விதிகள்,2016)

M/s.க்ரீன் கோல்ட குளோபல் ரிசோர்செஸ் பிரைவேட் லிமிடெட்

(முன்னர் க்ரீன் கோல்ட் குளோபல் ரிசோர்செஸ் LLP) நீறுவன மனு எண்: C.P (IB) NO:IBA/773/2020

M/s. க்ரீன் கோல்ட் குளோபல் ரிசோர்செஸ் பிரைவேட் லிமிடெட் .. விண்ணப்பதாரர்/மனுதார

S.M. ராம்கோல் இம்போர்டெர்ஸ் பிரைவேட் லிமிடெட்

... நிறுவன கடனாளி/எதிர்வாதி

மனுவானது விசாரணைக்கு வருதல் பற்றிய அறிவிப்பு M/s. க்ரீன் கோல்ட் குளோபல் ரிசோர்ஸ் பிரைவேட் லிமிடெட் தீவால் மற்றுட

திவால் சட்டத்தின் 9 இன் கீழ் 2016 ஆம் ஆண்டு தேசிய நிறுவன தீர்ப்பாயத்தில் சென்னையின் சென்னை பெஞ்சில் C.P (IB) எண்: IBA / 773/2020 கார்ப்பரேப தீா்மான செயல்முறை (CIRP) தொடங்குகிறது. மேற்கண்ட கம்பெனி மனு 6 ஆகஸ்ட், 2021 அன்று வந்தது மற்றும் விசாரனையின் போது மாண்புமிகு தேசிய நிறுவன சட்ட தீா்ப்பாயம் மனுதாரருக்கு காகித வெளியீட்டின் மூலம் நிறுவன கடனாளி / எசிர்வாசிக்கு நோட்டீஸ் வழங்கவும் மற்றும் கார்ப்பரேய கடனாளியின் விவரங்கள் கீழ்வருமாறு குறிப்பிடப்படுகிறார்.

	வ. எண்	நிறுவன கடனாளி/எதிர்வாதி	நிறுவன கடனாளி / எதீர்வாதீ முகவரி
	1.	S.M.ராம்கோல் இம்போர்டெர்ஸ்	93C/6Y/B/1, மேற்க்கு பாலை ரோடு.
		பിரைவேட் லிமிடைட்	(டீச்சா் காலனி) தூத்துக்குடி,
		CIN: U10100TN2013PTC091757	தமிழ்நாடு 628008.
	. n.e.oòr	and a Carlor arisonal are di	riumurida romana Cada Nasar

வழக்கறிஞர் மூலம், 16 செப்டம்பர், 2021-ல் அடுத்த விசாரணை தேதிக்கு நுஜராகும்படி தயவுசெய்து கவணத்தில் கொள்ளவும் G. ராமச்சந்சிரன், சட்ட ஆலோசகர்

இடம் : சென்னை M/s. **க்ரீன் கோல்ட் குளோபல் ரிசோர்செஸ் பிரைவே**ப் தேதி : 24-08-2021 **லிமிடெட்,** சென்னை,தமிழ்நாடு - 600017

பொது அறிவிப்பு

இதன் மூலம் பொது மக்களுக்கு அறிவிப்பது என்னவென்றால், எமது துதன் மூலம் பொது மக்களுக்கு அறுவப்பது என்னவென்றால், எமது கட்சிக்காரர் கர்நாடகா, பெங்களூர்-580 092, கோடிஹல்லி கேட், பெல்லாரி ரோடு, 7, 8 மற்றும் 9வது மாடி, பி - விங், பிரகேட் மாக்நம்-ஐ கார்ப்பரேட் அலுவலகமாகவும் மற்றும் புதுதில்லி-110 084, பேஸ்-I, மாயாபுரி இண்டஸ்டிரியல் ஏரியா, பி-91-ஐ பதிவு பெற்ற அலுவலகமாக கொண்ட M/s. இந்துள்லதான் கொக்கக் கோலா பிவரேஜஸ் பிரைவேட் லிமிடெட்க்கு சொந்தமான, கீழ்கண்ட சொத்தின் அசல் பத்திரங்களை அந்நுக்ன பிரதிந்தி கொகைக்க கோலா கோலும், கூடியும் இருவு அந்நுக்கு பிரதிந்தி கொக்கில் அலை கூடியும் இருவு முறுவு கூடியும் இருவு கூடியும் இருவு கூடியும் கூடியும் இருவு கூடியுக்கும் இருவு கூடியுக்கும் இருவு கூடியுக்கும் கூடியுக்கும் இருவு கூடியுக்கும் இருவுக்கும் கூடியுக்கும் கூடியுக்கும் கூடியுக்கும் கூடியுக்குருக்கும் கூடியுக்கும் கூடியுக்கும் கூடியுக்கும் இருவுக்கும் இருவுக்கும் இருவுக்கும் கூடியுக்கும் கூடியுக்கும் இருவுக்கும் இருவுக்கும் கூடியுக்கும் இருவுக்கும் இருவுக்கும் இருவுக்கும் கூடியுக்கும் இருவுக்கும் இருவுக்கும் கொக்கக்கியின் கூடியுக்கும் இருவுக்கும் கூடியுக்கும் இருவுக்கும் இருவுக்கும் கூடியுக்கும் இருவுக்கும் இருவுக்கும் கூடியுக்கும் இருவுக்கும் இருவுக்கும் கூடியுக்கும் இருவுக்கும் இருவுக்கும் இருவுக்கும் இருவுக்கும் கூடியுக்கும் இருவுக்கும் கூடியுக்கும் இருவுக்கும் இருவுக்கும் கூடியுக்கும் கூடியுக்கும் கூடியுக்கும் இருவுக்கும் கூடியுக்கும் கூக்கும் கூடியுக்கும் கூடியிக்கும் கூடியிக்கும் கூட தொலைத்துவிட்டதாகவும், எங்கு தேடியும் அவை கிடைக்கவில்லை என்றும், அவர்கள் அதை எந்த வில்லங்கத்திற்கும் உட்படுத்தவில்லை என்றும் தெரிவிக்கிறார்கள். சொத்தின் விபரம்

தொத்தின் விபரம் மலப்புரம் மாவட்டம், ஏர்நாடு தாலுகா, பிர்காகொன்டோட்டி, செருகாவு பஞ்சாயத்து, அயக்காரப்பேடி கிராமத்தில் பழைய ஆர்.எஸ். எண்கள். 9/1B, 9/2B மற்றும் 101/2Bல் (வருவாய் பதிப்புகளின்படி), புதிய ஆர்.எஸ். எண்கள். 97/2 மற்றும் 97/3ல் அடங்கிய நிலம் ஏக்கர் டமற்றும் 83 சென்ட் (வருவாய் பதிப்புகளின்படி ஏக்கர் டமற்றும் 75 சென்ட்) கொண்ட அசையா

லசாதது. தொலைந்த அசல் ஆவணங்களின் விபரம் 1. கிரயப் பத்திரம், தேனிபாலம் சார்பதிவகத்தில் 1341/1984 ஆக பதியப்பெற்றது.

. கிரயப் பத்திரம், தேனிபாலம் சார்பதிவகத்தில் 1340/1984 ஆக பதியப்பெற்றது. கிரயப் பத்திரம், தேனிபாலம் சார்பதிவகத்தில் 1539/1984 ஆக

. கிரயப் பத்திரம், தேனிபாலம் சார்பதிவகத்தில் 1613/1984 ஆக

பதியப்பெற்றது.

. கிரயப் பத்திரம், தேனிபாலம் சார்பதிவகத்தில் 1642/1984 ஆக பதியப்பெற்றது. 5. கிரயப் பத்திரம், தேனிபாலம் சார்பதிவகத்தில் 1747/1984 ஆக

கிரயப் பத்திரம், தேனிபாலம் சார்பதிவகத்தில் 1793/1984 ஆக

- கருயப் பத்துரும், பதியப்பெற்றது. 3. கிரயப் பத்திரம், தேனிபாலம் சார்பதிவகத்தில் 1498/1984 ஆக

பதியப்பெற்றது. கிரயப் பத்திரம், தேனிபாலம் சார்பதிவகத்தில் 2085/1995 ஆக

பதியப்பெற்றது. 10. 04.03.2000 தேதியிட்ட கிரயப் பத்திரம், மலப்புரம் மாவட்ட பதிவாளர்

10. 04.03.2000 தேதியிட்ட கிரயப் பத்திரம், மலப்புரம் மாவட்ட பதிவாளர் பதிவகத்தில் 1063/2000 ஆக பதியப்பெற்றது.
மேற்படி குறிப்பிட்டுள்ள நிலங்களை பொறுத்தோ அல்லது அசல் ஆவணங்களை எவரேனும் கண்டுபிடித்தாலோ, அல்லது எவர் கையிருப்பிலும் இருந்தாலோ அல்லது சொத்தினை பொறுத்து யாருக்கேணும் வில்லங்கம், விவகாரம், உரிமை அல்லது வழக்கு சம்பந்தமான ஆட்சேபணை இருப்பின் கீழே தெரிவிக்கப்பட்டுள்ள எங்கள் அலுவலக முகவரிக்கு இவ்விளம்பர அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதியிலிருந்து ஏழு (7) நாட்களுக்குள் தகுந்த ஆவணங்களுடன் தெரியப்படுத்தவும், தவறும் பட்சத்தில் சொத்தை பொறுத்து யாதொரு வில்லங்க விவகாரங்கள் இல்லையென முடிவு செய்யப்பட்டு எமது கட்சிக்காரரால் கிரையம் பெற தீர்மானிக்கப்படும். மேற்கூறிய கால் அவகாகக்கிற்கு பின்னர் பொறுப்புல் யாகொரு ஆட்சேயணையல் கட்சக்காறுரும் அண்டும் பெற்ற தாயானாக்கப்படும். மற்றகூறிய கால அவகாசத்திற்கு பின்னர் பெறப்படும் யாதொரு ஆட்சேபணையும் உரிமையும் எமது கட்சிக்காரரைக் கட்டுப்படுத்தாது என்பதை அறியவும்.

G. பாலசுப்பிரமணியன் ஷியாம் B வீலா & கோ வழக்கறிஞர்கள் & சட்ட ஆலோசகர்கள் நான்காவது தளம், 4/8, டர்ன்புல்ஸ் ரோடு, நந்தனம், **சென்னை** 600 035. தொ.பே : 044 4211 1464

PUBLIC NOTICE

It is hereby brought to the notice of the general public that [1] Mr.S.Karthikeyan [Aadhaar No.5541 4870 2175], aged about 31 years, son of Mr.N. Shanmugam; and [2] Ms.K. Nandhini [Aadhaar No.7436 0650 4217], aged about 30 years, wife of Mr.S. Karthikeyan, both residing at Old No.414/1, New No.32, Thulakanam Naicker Street, Thiruvottriyur, Chennai 600 019, the present owners of the immovable property being Vacant House Site measuring 812 square feet, being the southern portion from an out of large extent of land measuring 410 square meters or 4413 square feet situated on Molakalamman Koil Street, comprised in Survey No.351/ [part], New Natham Survey No.486/10 in Vallam "B" Block Vallakottai Village [Said Property], they having purchase vide sale deed dated 19.11.2020 registered as document no.6263 of 2020 on the file of SRC Sriperumbudur from Ms. PVijayalakshmi, wife of Mr.R. Prabhakaran.

The devolution of title of the [Said Property] evolves from one Mrs. Parvathi Ammal, who was owning the said large extent of land measuring 410 square meters or 4413 square feet vide Patta No.317 Vallam "B" Block Vallakottai Village and after her death on 19.03.2011, his only son R. Parthiban claims title to the said large extent as her only surviving legal heir and solt the said large extent to one M.Velu son of Late S. Muthu vide sale deed dated 04.07.201 registered as document no.5991/2011 on the file of SRO Sriperumbudur. The documentar evidence in the form of Legal Heirship Certificate of Late Mrs. Parvathi Ammal, issued by the Tahsildar of the Jurisidictional Taluk Office was not made available to ensure that the sai

R. Parthiban alone was the only legal heir of Late Mrs.Parvathi Ammal. Pursuant to the above conveyance, Mr.M.Velu conveyed the Said Property to Mr.V. Ashol Kumar vide sale deed dated 27.02.2013 registered as document no.2267 of 2013; who is turn, conveyed the Said Property to Mr.K. Deenadayalan vide sale deed dated 19.07.201 turn, conveyed in Said Property to Min. Desenadayalari vide Said eed dated 18.07.2011 registered as document no.8547 of 2013; who in turn, conveyed the Said Property Mrs.PVljayalakshmi vide sale deed dated 31.10.2019 registered as document no.7818 to 2019 and again who in turn conveyed the Said Property to the present owners as state

In all the above conveyances, the devolution of title of the Said Property has been traced from the original owner Mrs.Parvathi Ammal and after her death, her only son Mr.R. Parthibar alleged to be the only legal heir, as narrated in all the above conveyance deeds, has conveyed the Said Property and the subsequent title holders to the Said Property conveyed the same

All the purchasers in the above referred sale deed/s have conducted due diligence and after establishing that Mr.R.Parthiban was the only legal heir of Late Mrs. Parvathi Ammal have acquired the Said Property. The Present Owners as well conducted due diligence and after establishing a clear and marketable title to the Said Property had purchased the same from Mrs.P.Vijavalakshmi

any claim, right, interest or title or benefit or charge or demand in/over the Said Propert any claim, fight, interest of the destruction of the second of the secon date of publication hereof with documentary evidence in support of his / her / their claim as legal heir of Late Mrs. Parvathi Ammal, failing which, it will be presumed that nobody is in possession of the Original of the Legal Heirship Certificate of Late Mrs. Parvathi Ammal and the devolution of title to the present owners viz Mr. S. Karthikevan's and Mrs. K. Nadhini's tle to the Said Property is absolutely clear, valid and marketable and encumbrance free an that they are jointly entitled to deal with the same in the manner they deem fit and proper with the aid of all the available photocopies of parent title deeds / revenue records and the origina title deed standing in their joint names relating to the Said Property.

Dated at Chennai this the 24th day of August 2021 V R RAVI RAAJ, ADVOCATE

NO.16, ANTONY STREET, EAST TAMBARAM

CHENNAI 600 059 | Ph:4205 3103 / 99622 40100 | ravi@rrlawfirm.com